

MAY 2011

U/ID 22156/UCGF

Time : Three hours

Maximum : 100 marks

PART A — (10 × 3 = 30 marks)

Answer any TEN questions.

All questions carry equal marks.

Each answer should not exceed 50 words.

Define the following questions :

1. Disease.
நோய்.
2. Psychosomatic medicine.
உடல் உள மருத்துவம்.
3. Medical model.
மருத்துவ மாதிரி.
4. Etiology.
மூல காரணம்.
5. Neurotransmitter.
நரம்புக் கடத்திகள்.
6. Health locus of control.
ஆரோக்கிய தடுப்பாற்றல் புள்ளி.

7. Epidemeology.
கொள்ளை நோய்.
8. Compulsive eating disorders.
கட்டாய உண்ணல் சீர்குலைவு.
9. Body mass index.
உடல் எடையைக் காட்டும் முள்.
10. Chronic illness.
நீடித்த நோய்/நாட்பட்ட நோய்.
11. Alcoholism.
மதுவுக்கு அடிமையாதல்.
12. Sex linked disorder.
பாலியல் தொடர்புடைய சீர்குலைவு.

PART B — (5 × 6 = 30 marks)

Answer any FIVE questions.

All questions carry equal marks.

Each answer should not exceed 200 words.

13. Discuss the meaning and definitions of health psychology.
ஆரோக்கிய உளவியலின் கருத்து மற்றும் வரையறையை விளக்குக.

14. Describe different career opportunities for health psychologist.
ஆரோக்கிய உளவியல் நிபுணருக்கான பல்வேறு வேலை வாய்ப்புக்களை விளக்கு.
15. Describe sick-role theory.
நோயாளியின் - வாழ்க்கை பங்கு கொள்கையை விவரி.
16. What are the barriers to affective health promotion?
ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தடைகளை விவரி.
17. Describe cancer related health behaviour.
புற்றுநோய் சம்மந்தமான ஆரோக்கிய நடத்தையை விவரிக்க.
18. Write about health compromising behaviour.
ஆரோக்கிய உடன்பாடு நடத்தையைப் பற்றி எழுதுக.
19. State the reasons for smoking.
புகைத்தலுக்கான காரணங்களை கூறுக.

PART C — (4 × 10 = 40 marks)

Answer any FOUR questions.

All questions carry equal marks.

Each answer should not exceed 500 words.

20. Explain the bio psychosocial model of health psychology.
ஆரோக்கிய உளவியலின் சமூக உயிர் உளவியலை விவரிக்க.

21. Describe the benefits of exercise in health promotion.

ஆரோக்கிய முன்னேற்றத்தில் உடற்பயிற்சியின் நன்மைகளை விவரி.

22. Explain the factors influencing the practice of health behaviour.

ஆரோக்கிய நடத்தைப் பயிற்சியை பாதிக்கும் காரணிகளை விவரி.

23. Explain the best methods of weight control.

உடல் எடையை கட்டுப்படுத்தக்கூடிய சிறந்த வழிமுறைகளை விளக்குக.

24. Discuss various health enhancing behaviours.

பல்வேறு விதமான ஆரோக்கிய நடத்தை மேம்பாட்டை விவாதி.

25. Describe the health consequences of alcoholism.

மதுவுக்கு அடிமையாதலால் ஏற்படும் ஆரோக்கிய பின்விளைவுகளை விவரிக்க.